

வைத்திய சந்திரிகா.

ஓர் உயர்தா தமிழ் மாதப்பத்திரிகை.
பிரதி ஆண்டியாதம் முதல்வரத்தில் வெளிவரும்

Vol. 6 | May 1944 | No. 5

விஷய நுசிகை. பக்கம்

கவுக்கிபக்கெங்கிளன்	1
போகாத்னாகரம்	133-150
Blood Pressure (பத்திரிகைப்பர்)	2-3

சந்தா விடீநம்.

வருஷ சந்தா:-	
ஊர் காட்டுக்கு ரூ. 2	
வெளிகாட்டுக்கு ரூ. 3	

விளம்பு விடீநம்.

மாதம் 1-க்கு பக்கம் 1-க்கு ரூ 8	8
” ” “ 4	4
” ” “ 2	2

கிடைக்குமிடம்:-

Pandit, S. NARAYANA IYENGAR.

Editor and Publisher.

No. 2, Police Station West Lane, Madura.

காலையூர்]

[விலை. 0—3—0

வெங்கடேஸ்வர் பிள், மதுரை—44.

வைத்தியச் செய்திகள்,

திருச்சி ஆயுர்வேத ஸ்ரீகாலாதூரூப மார்ச்சம் 28-இ
நூற்றுக்கிமுமை மாலை 4-30-மணிக்கு ஷட் ஸபானின் ஆதரவில்
மாதாந்தக்கூட்டம் திருச்சி ஆயுர்வேத யூனியன் கட்டிடத்தில் நடை
பெற்றது. ஸ்ரீ தன்வந்தரி பிரார்த்தனைக்குப்பிறகு ஸ்ரீ S. V. ராதா
கிருஷ்ணசாஸ்திரி ஆயுர்வேத சிரோமணி அவர்கள் “தரவுபத்தின்
ரஸ, விர்ய, விபாகங்களும், தரிதோஷங்களும்” என்பதுபற்றிஉடன்
பலித்தார்கள். அவ்வமயம் ஸ்ரீ L. V. மஹாதேவசர்மா, வைத்ய
விசாரத் சீ ஆயுர்வேத சிரோமணி அவர்கள் தலைமைவகித்தார்கள்
மெம்பர்களுக்குள் சிறிதுநேரம் சர்ச்சை நடந்திரு, தலைவர் முடிவு
ப்பிரளங்கம் செய்தார்கள் கடைசியில் வந்தனேபசாரத்துடன்
கூட்டம் மாலை 6-30-க்கு இனிதே முடிவுற்றது.

1944-ஆம் ஏப்ரல் 29-ஆம் சனிக்கிமுமை மாலை 4-30-க்கு ஷட்
ஸபானின் ஆதரவில் இவ்வருடத்திய ஐந்தாவது மீட்டிங் திருச்சி
ஆயுர்வேதயூனியன் கட்டிடத்தில் நடைபெற்றது. முகலில் பகவன்
தங்வந்தரி பூஜையும் பிரார்த்தனையும் நடந்தது, அதன்பிறகு “நாடு
விஞ்ஞானம்” என்பதுபற்றி பிரஸன்னமாயிருந்த மெம்பர்களுக்குள்
சுனராயன சர்ச்சை நடைபெற்றது. அம்மீட்டிங்கிற்கு அக்ரா
ஸனம் வகித்த ஸ்ரீமாண் L. V. மஹாதேவசர்மா, வைத்ய விசாரத்
சீ ஆயுர்வேத சிரோமணி, அவர்கள் முடிவுப்பிரச்சங்கத்தைச் செய்
தார், வந்தனேபசாரத்துடன் கூட்டம் மாலை 7-மணிக்கு இனிதே
முடிவுபெற்றது.

T. S. ஸஸ்வரன்,
காரியுதாசிகி.

குழிப்பு:— வைத்தியசுத்திரிகை ஆய்வும் முதம் நாளதுவரை
யுள்ள சஞ்சிகைகள் முழுவதும் கிடைக்கும். பழையகாபிகளுக்கும்
வருஷசந்தர நூல் 2. தபால்சிலவு வேறு, பல நண்பர்கள் இது விஷய
மாகத்தகவல் அறிய விரும்பிக் கடிதம் எழுதுகின்றனர், தனித்தனி
பதில் எழுதுவது கடினமாதலால் இங்கு இதைக்குறிப்பிட்டுள்
ளோம். பத்திராதிபர்.

ஒட்டுக்காந்தம் என்பதுதான் சிந்தூரத்திற்கு எடுத்தது, அதில்லை அதிக ஊழியிடிக்கும் காந்தத்தைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அயத்தை நன்றாகச் சுத்திசெய்யாமலும், நன்றாகப்படும்போடாமலும் சரப்பிட்டால் மலடங்கம் முதலிய சிலதொக் கிரவுகள் உண்டாகும். ஆகவே நன்றாகச்சுத்தம் செய்தும் அதிகப் புடமிட்டும் அதாவது இருபது புடங்களுக்கு குறையாமல் புடமிட்டும் உபயோகிக்கவேண்டும், நூல்களில் குறைந்த கணக்கில் புடம் சொல்லப்பட்டாலும் அதோடு நிற்காமல் அதிகப் புடமிட்டுக்கொள் வதே நலம், இரும்பு சுத்தி—முயல் ரத்தத்தை இரும்புக்கட்டிற் குத்தடவிக்காய்வைத்து அதின்மேல் எருக்கம்பால் தடவித்தணவில் போட்டுப் பழுத்தக்காய்க்கி திரிபலை கஷாயத்தில் தோய்க்கா இவ்விதம் மூன்றாட்டலை செய்ய அயம் சுத்தியாகும். திரிபலைக்கஷாயம் செய்யும் விதி—திரிபலை வகைக்குத் தோலா 21 எடுத்து நொழக்கி ஜலம் சின்னப்படி எட்டு விட்டு இரண்டுபடியாக வற்றவைத்துக் கஷாயம் செய்து வடிவட்டி அதில் இருபதுதோலா எடையுள்ள இரும்புத்தகட்டைக் காய்க்கின்ற தோய்த்து இவ்விதம் ஏழாட்டலை தோய்க்க இயங் சுத்தியாகும். அபத்தின் மாரணம்—உலோகங்கள் எல்லாவற்றையுமே ரஸம்சேர்த்து பன்மம்செய்வது உத்தமமானது. அதாவது ரஸத்தை உலோகங்களுடன் கேசர் தது அரைத்துப் புடமிட்டு பஸ்மம் செய்வது உத்தமம். மூலிகைகளை மாத்திரம் சேர்த்துப் புடமிட்டு பஸ்மம்செய்வது மக்கியம். கந்தகம் முதலியவைகளைச்சேர்த்துப் பஸ்மம் செய்வது இனப்பான முறை. அதாவது தனியாக மூலிகை ரஸங்களைச்சேர்த்துப்பஸ்மம் செய்வது நடுத்தர் குணமுள்ளதாம் கந்தகம், பலேசிலை தரளகம், சுவர்ணமாகவிகம், இவைகளைச்சேர்த்துப் பஸ்மம் செய்வதில் குணம் குறைவுபடும். உலோருங்களைப் பஸ்மம் செய்துவிடுவதுமாத்திரம் போதாது. நூல்களில் ரஸப்படும் குணம் இருக்கவேண்டுமானால் அப்பொழுது உலோகங்களை ரஸத்தைக்கொள்ளுப் பஸ்மம் செய்வவேண்டும். அதாவது நூல்களில் பல மூறைகள் சொல்லப்பட்டபோதிலும் எந்த முறையில் ரஸம்சேர்த்துப் பஸ்மம் செய்யும்படி விதி கணப்படுகிறதோ அத்தழைநையைப் புடப்பற்றிப் பஸ்மம் செய்தால் அதில் குணம் மிகுந்தசூக்கும். “இங்கு முக

கிபமாக கவனிக்கவேண்டிய தென்னவனில்பஸ்மத்தின் நிறத்தில் கவனம் செலுத்தாமல் குணத்தைப் பேருத்தே கருதவேண்டுமென்பதே. ரஸம்சேர்ந்த முசுநாள் பெருப்பாலும் கருப்புசிறையள்ள பஸ்மமாக வே அமையும் தனி ரஸம் சேர்ந்த முறை காணப்படாது. ரஸம் சேருகிற இடங்களில் கந்தகமும் சேர்ந்தே வரும். ஆகவே ரஸகங்களைக்கன் சேர்த்து பஸ்மங்கள் தயாரிக்கப்படும் முறை உத்தமமானது. ரஸம், கந்தாம், சேர்ந்த முறைகளிலும் மூலிகை ரஸத்தால் அரைத்தலும் சொல்லப்பட்டிருக்கும். இவ்விதமின்றித் தனியாகவூலி கை ரஸத்தால் மாத்திரம் அரைத்துப் புடம்போட்டுத் தயாரிக்கப் படும் பஸ்மமுறைகள் நந்தத்தர குணமுள்ளவையாக விருக்கும். தனி கந்தகம் முதலியவைகளைச் சேர்த்து மூலிகை ரஸத்தால் அரைத்துப்புடமிடும் முறைகள் அல்பகுணமுள்ளவைகளாக விருக்கும். அப்பிரகார மூகவியவைகளைக்கூட ரஸகங்கள் சேர்த்து அரைத்துப்புடமிட்டுப் பஸ்மம்செய்யும்படி சில நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.) சுத்தம் செய்தரஸம் ஒருபங்கு, சுத்தம் செய்த கந்தகம் இரு மடங்கு, ஆயப்பொடி ரஸகந்தகங்களுக்குச் சமயிகட, இவை மூன்றையும் கல்வத்திலிட்டு குமரிச்சார்விட்டு எட்டுமணி சாவ்காசா கைவிடாமல் அரைத்து ஏதை ஒரே உருண்டையாக உருட்டு அதை ஆழமாக்கு இலையால் சுற்றி அதன் மேல்நூல்கொண்டு கட்டி ஓர் தாரிசுஸம்புடத்தில் வைத்து அதன் வாய்மூடி சீலைமண் செய்து வெய்யிலில் உலர்த்திமுன்றுநாள் தானியபுடம் வைக்கவேண்டும் (தானியபுடமென்பது தெல் மூகவிய தானியங்களின் நடுவில் காலப்பது என்று பொருள்டைபது). இவ்விடம் செய்வதால் சில மருந்துச்சூக்குவீரியம் அதிகமாகின்றது, சில மருந்தாகவரில் தூர்குணம் விலகுகின்றது, சிலவற்றில் ஓர் பக்வம் உண்டாகிறது) பிறகு எடுத்துக் கல்வத்திலிட்டுப் பொடிசெய்து கொள்ளவேண்டும் வல்திரகாயம் செய்துகொள்ளுவது உத்தமம். இந்தப்பஸ்மக்கைத்தகண்ணில் போட்டால் மிதக்கும். (சரியாகக் தயாரித்து பஸ்மங்கள் அல்லது சிக்காங்களுக்குப் பரிசைத் தன்னவனில் ஓர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் ஒரு குண்றுமணியிடைப்பஸ்மத்தைப் போட்டு, அதை கொண்டு முழுவதும் ரக்தத்தில் கலக்கும்,

அவ்விதமின்றி நீரில் அமிழ்ந்துவிட்டால் அது நன்றாக மதியவில்லை என்று கொள்ளவேண்டும், அது முழுவதும் ரக்தத்தில் சேராமல் மலத்தில் சில அம்சம் கழிக்குவிடும் எனக்கொள்ளவேண்டும். பெரும்பாலும் இப்பொழுது வைத்திர்கள் தயாரிக்கும் பஸ்மிசின்தூரங்கள் தண்ணீரில் மிதக்கமாட்டா. ஏனெனில் நன்றாக மதியும் படிபுடம்போடுவதில்லை. நன்றாக மதிவதற்குப் புடங்கள் அதிகம் போடவேண்டும். தத்காவ வைத்திர்கள். சோம்பேரித்தனத்தால் இரண்டொரு புடங்களிலேயே திருப்தியடைந்து விடுகின்றனர், உலோங்களுக்கும் அப்பிரகத்திற்கும் புடம் அதிகமாகவாகமிகுந்த குணம் கானுகின்றது.) இதற்கு ஸோமாவிருதம் எனப்பெயர். (இது ஸ்வயமக்ஞி என்றும் சொல்லப்படும், இதைத்தனியான அயச் சிக்தூரம் என நினைக்கக்கூடாது, சங்கத்தக்கங்கள் கலந்திருப்பதால் இதை ஓர் கூட்டுமெருந்தாகவே கொள்ளவேண்டும்.) (2) அயச் சிக்தூரம் வேறு முறை— அயப்பொடியின் எடைக்கு 12-ல் ஒரு பங்கு விதிக்கத்தைச் சேர்த்துக் குமரிசீர்விட்டு எட்டுமணி அரைத்து பில்லைத்தட்டிக்காயவைத்து அகலில் வைக்கு அகல்முடி வாய்க்குச் சிலைமண்செய்து காயவைத்துக் கண்ணுபடுத்துவதும், இவ்விதம் எழு புடமிடவும், சிக்தூரம் நீரில் மிதக்கும். (3) வேறு முறை— தான்கு தோலாவெடியுப்பு, நான்குமீதாலா அமுக்காலேவர்குஞ்ணான்குதோலா அப்ப்பொடியை இவைகளுடன் சேர்த்துக் கூட்டு மரிச்சர் விட்டார் த்தால் சேருங்கள்டை அல்லது ஒரேதட்டையாகக்கத்தட்டிக்காயவைத்து ஆழமணக்குதிலையால்சுற்றி அதன்மேல்கட்டையிருப்பாருமங்களிமண்டு சிக்காபவைத்து அப்படியேகண்ணுபடுத்துவது, ஒரேபுடத்தில்சிக்தூரமாகும். (4) வேறு முறை— மாதனைத்தழையை இடுத்து ரஸம் எடுத்து அதில் தேவையான அயப்பொடியைப்போட்டு வெய்யிலில் வைக்கவும். ரஸம் வற்றினவுடன் மறுபடியும் அயம் முழுகும்படி ஷீட் ரஸம் விடவும், இவ்விதம் ஏழுதடவை செய்யவும், பிறகு அந்தப் பொடியை ஷீட் தழை ரஸத்தால் அரைத்துப் பில்லைத்தட்டிக்காயவைத்து அகலில் இட்டு கண்ணுபடுத்துவதும், இவ்விதம் இரண்டு புடமிடவும், சிக்தூரமாகும். (5) வேறு முறை— அயப்பொடியை எடுத்து ஓர் மண்சட்டியிலிட்டு அது முழுகும்படி தயிரை விடவும், தயிர் முழுதும் வற்றினமீற்று அதைக்கல்வத்திலிட்டு திரிபலை கங்காவத்

தில் அரைத்துப் பில்லைதட்டிக் காயவைத்து முன்பேல் செய்து கஜபுடமிடவும், ஓவிதீம் முன்றுபுடச் சிந்தூரமாகும். (6) வேறு முறை—அப்பொடியையும் வங்காரப்பொடியையும், சமயிடை எடுத்து ஒன்றுசேர்த்து கொஞ்சம் வெண்ணீர்விட்டு ஓர் வஸ்திரத் தில் சேர்த்து மேல்வங்கிரம் மூடி நான்குமணி கழித்து அதை இரு கைகளாலும் தேய்க்க அயம் மதியும். (குறிப்பு—இந்த ஆறு முறைகளில் முதல் முறைப்படி செய்தால் அது கருப்பு நிறமாக இருக்கும். இரண்டு அயச்சின்தூரம் எனச் சொல்லமூடியாது, ஓர் தனி கூட்டுமருந்தாகும், ஆகவே அயச்சின்தூரம் சேர்க்கவேண்டியமருந்து களில் சேர்க்கக்கூடியது, எங்கம் சேர்ந்து தயாரிக்கப்படும் முறை கிகப்புசிறமுன்ன சிந்தூரமாகும், மிகவும் உயர்ந்தது, மூன்றுவது முறைப்படி தயாரித்தால் பார்கவக்கு அழகான கிகப்பாக இருக்கின்றது, அனால் குணம் குறைந்து காணப்படுகிறது, இதில் சேரும் வெடியுப்பு அமுக்கா குர்ணமும் புடச்தில் செக்குபோனாலும் அகன் அம்சம் ஓர் அளவு கூடுகின்றது, நான்காவது முறைப்படி தயாரிக்கப்படும் அயமும் சிந்தூரமாகின்றது, இரண்டாவது முறையின் குணங்களுக்குச் சந்திர குறைவாக இருக்குப், 2, 3, 4, 5, முறைப்படி தயாரிக்கப்படும் சிந்தூரங்களைத் தனித்துமக்கட்டுமெருந்துகளில் சேர்த்தும் உபயோகிக்கலாம், ஆறுவது முறையில் நிறமும் கண்ணுக்கிருப்பதில்லை. தவிர வங்காரமும் அதோடு சேர்ந்து தங்கியிடுகின்றது, ஆகவே முதல் முறைபோல் இதை ஓர் மருந்காகக் கொள்ள வேண்டும், குணமும் குறைவே.) நிருத்தானம்—ஶதாவது உலோ ஹபஸ்மங்களை டருக்கின்றாலும் மறுபடியும் ஜனிக்காமல் இருக்கும்படி செய்யும் முறைக்கு இருத்தானம் என்று பெயர். பஸ்மகிந்தூரங்களை மித்ரபஞ்சகங்கள் சேர்த்து குடுக்கியில் வைத்து ஊத் அவை நிருத்தானங்களாகுப், மித்ரபஞ்சகங்களாவன—தேன், வெல்லம், ரெப், குன்றுமணி, வெங்காரம், ஆக இந்த ஐந்து வஸ்துக்கள் மித்ரபஞ்சகமெனப்படும், வேறு நூல் கூறுவதாவது—குன்றுமணி. கெப் கொம்பரக்கு, தேன், வெங்காரம். சிலங்கிப்பூச்சி அல்லது பட்டுஆக இந்த ஆறு சரக்குகள் மித்ரபஞ்சகமெனப்படும், இவைகளைச் சேர்த்து முன்போல் ஊத் நிருத்தானமாகும், வேறு முறை—ஜனித்த ஸோகத்தைச்சமயிடைக்கந்தகம் சேர்த்துக் குமரிச்சாற்றிருஷ் ஒரு நாள்

அரசுத்து பில்லைதடிக் காயவைத்து முன்போல ஜெடமிட பஸ்ம மாரும், இவ்விதம் எல்லா உலோஹ பஸ்மங்களுக்கும் சிருத்தானம் செப்துகொள்ளவேண்டும், அயத்தின் குணங்களாவன—காந்தம் குளிர்ச்சியானது, மதுரம், துவரப்புள்ளது, ஆயுளைப்பெருக்கும், தாதுக்களை சிருத்திசெய்யும், திரிதோஷங்கள், விரணங்கள் பிரமேஹம், சூஷ்டம், பலீஹா, மகோதரம், கிரந்தினோய், விஷம், சிருமி கள், இவைகளைப்போக்கும், அயத்தின் குணங்களாவன—பாண்டி, சூதயம், இனைத்துவருதல், காஸம், கிருகிருப்பு, கபதோய்கள், ரக்த நோய், சூன்சும், சூலம், பின்சம், வாந்தி, சுவாஸர், அரோசசம், வாதநோய், பிரமேஹம் இவைகளைப் போக்கும், அயச்சிந்தூரம் ரஸபஸ்மத்தடன் சேர்த்து உபயோகித்தால் திரிதோஷங்கள், மயக்கம், பாண்டி, சூலம், இவைகளைப்போக்கும் அசுத்தான அயப் பொடியைக்கொண்டு தயாரித்த அயச்சிந்தூரம் பல மோகங்களை உண்டுபண்ணும், வெள்ளி பஸ்மத்துக்குச் சொல்லப்பட்ட குணங்கள் முழுவதும் காந்த பஸ்மத்திற்கு உண்டு. ஆகவே காந்த பஸ்மம் கிடைக்காத சமயங்களில் வெள்ளிப்ஸ்மத்தை அதற்குப்பதிலாக உபயோகிக்கலாம், என்று ‘பைரவர்’ என்பவர் கூறுகிறார். அபச்சிந்தூரம் சாப்சிதுப்பொழுது அடியில்கண்டவைகளை விலக்கவேண்டும், அவையாவன—பூசனிக்காய், நல்லெண்ணை, உஞ்சது, கந்து, சாராயம், புளி, மீன், கீரா, கத்தரிக்காய், பாகல், சரீரப்பயிற்சி, கடு மையான சாராயம், நல்லெண்ணை, புளி, இவைகளை விலக்கவேண்டும், அபச்சிந்தூரத்தின் அனுபானங்கள்—ஒன்று அல்லது இரண்டு குன்றுமணியிடை அயச்சிந்தூரத்தை திரிபலை சூர்ணத்தடன் சாப்பிட ஏரைநில்கும், கிரிகடு, சிறுதேக்கு இவைகளின் சூர்ணத்துடன் தேங்கேர்த்து அதில் கொள்ளவாததோயும், கஜ்ஜலி (அதாவது சமயினடை ரஸகந்தகளைச் சேர்த்துப் பொடிசெப்து கொள்ளுவதற்குக் கஜ்ஜலி எனப்பெயர்)தேங், திப்பிலி, இவைகளுடன்கொள்ள பொய்க்களும், சதுர்ஜாதம் சர்க்கரை இவைகளுடன் கொள்ள ரக்தமித்தனோயும் (துறிப்பு—சதுர்ஜாதம் என்பது நான்கு சர்க்குகள், அவையாவன—சன்னலவங்கப்பட்டை, பச்சிலை, எலம், சிறுநாகப்பூ, ஆகியவை, ஆங்கில வைத்தியத்தில் இதன் விவரம் இல்லா விட்டாலும் அயம் ரக்தமித்தனோயில் ஒப்புயர்வற்றது என தேவோம்

யோபதி வைத்தியத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆயுசவேதத்திலும் சக்தியித்தத்தில் “கண்டகாத்யம்” முதலிய அயச்சின்தூரம் முக்கியமாகச்சேர்ந்த மருந்துகள் முக்கியமானவையெனச்சொல்லப்பட்டிருக்கின்றன.) வெள்ளைச்சாரணத்தி குண்ணத்துடன் பசும்பாலில் கொள்ள பலவிருத்தியும், வெள்ளைச்சாரணத்தி கஷாயத்துடன் கொள்ள பாண்டுனோயும், மஞ்சள், திப்பிலி, இவைகளைப்பொடிசெய்து தேவில் கலந்துகொள்ள இருபது பிரமேகங்களும், கல்மதத்துடன் கொள்ள நீர்ச்சுருக்கும், ஆடாதோடை, திப்பிலி, திராஷை, தேன் இவைகளுடன் சேர்த்துச்சாப்பிட பஞ்சகாலைகளும் போம், வெற்றிலையுடன் சேர்த்துச்சாப்பிட பசி, தாதுபுஷ்டி, தேகாந்தி, இவைகள் உண்டாகும், அதிகம் வளர்த்துச் சொல்ல வேண்டியதில்லை, அயச்சின்தூரம் தேகத்தை இரும்புபோலக்செய்யும், இரண்டாரு புடங்கள் போட்டுத்தயாரித்த அயச்சின்தூரம் தீங்குசெய்யும், ரஸகந்தகங்கள் சேராமல் சாதாரண மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதும் அவ்விதமே, புடமிடாத அயப்பொடியும் அவ்விதமே. மண்ணோம்—நாறுவருஷம் சென்றது உத்தமம், எண்டிருவருஷம் சென்றது மத்யமம், அறுபது வருஷம்சென்றது அதமம் ஆதும், அறுபது வருஷங்களுக்குக் குறைவானது விழுப்போலாகும் கிட்டக்கல்சக்தி—லூடி கல்லைக் கொண்டிவந்து தான்றிக்கட்டைத் தண்ணில் பழுக்கக்காய்ச்சி அதை தான்றிப்பலகையில் தயாரிக்கப்பட்ட பாத்திரத்தில் கோழுக்கிறம் விட்டு அதில் தோய்க்கவும், இவ்விதம் ஏழுகடலை செய்யச் சுத்தியாகும், பிறகு அதை உரவில் போட்டு இடித்து வங்கிரகாயம் செய்து அந்தப்பொடியை திரிபலைக்கூடியம் இரண்டுமெடங்கு எடுத்து அதில் போட்டு அடிப்பெற்றிச் சுண்ட எடித்து எடுக்க உத்தமமான மண்ணுரோமாகும், அது குளிர்ச்சியானது, ரூசியைக்கொடுக்கும், பாண்டி வீக்கம், சங்கம், ஹலீமகம், காமாலை, பிலீஹா, கும்பகாமாலை, ஆகிய இவைகளைப்போக்கும். வங்கம்—ஈதாவது வெள்வங்கம் சொல்லப்படுகிறது, வெள்வங்கம், இருவகைப்படும், அவைகளுக்கு குரகம், மிச்சரகம், எண்பிபெயர், அவற்றுள் சூரகம் என்பது உயர்த்து, மிச்சரகம் என்பது மருந்துக்கு உதவாது, வெளுப்பாகவும், மிருதுவாகவும், பசையுள்ளதாகவும், தணல்பட்டவுடன் உருசுவதும், கணமூள்ளதும், சப்கமில்லாததும்

அதாவது உருகும்போது சப்தமில்லாமலும், இருப்பது குவங்க மெனப்படும், கருப்புகளந்த வெளுப்பாக விருப்பது மிச்ரமாகும், வங்கசத்தி—வங்கத்தை உறுக்கி அதை நொச்சிச்சாற்றில் மஞ்சள் பொடி கலந்து அதில் விடவும், இவ்விதம் மூன்றுதடவை செய்யச் சுத்தியாகும், வங்கமராணம்—கால்தோல்ர யெடை வெள்வங்கத்தை குண்றமணியிடையுள்ள கருவங்கத்துடன் சேர்த்து ஓர் இரும்புச் சட்டியில் போட்டு அடுப்பேற்றி உருகவைத்து இரும்புக்கரண்டியால் தேய்த்துவர நான்குமணி காலத்தில் ளம்பேர்ன்று நிறமூள்ள பஸ்மமாகும், பிறகு காடாக்னியாக எரிக்க வெளுப்புசிறமூள்ள பஸ்மமாகும் (2) வேறு முறை—புரசம்பட்டைக் கஷாயத்தால் தாளகத்தை அரைத்து வெள்வங்கத்தகட்டின் கீழும் மேலும் பூசீ காபவைத்து அலீவிட்டு அகல் மூடி வார்ப்புக்குச்சிலைமண்செய்து காயவைத்துக் கண்டுபடிடவும்; இவ்விதம் மூன்று புடமிட பஸ்மமாகும். குறிப்பு—இங்கு தாளகம் சமவிடை எடுத்துக்கொள்ள வேண்டும். (3) வேறு முறை—சேங்கொட்டைக் கைலத்தில் துணியைத்தோய்த்து வங்கத்தகட்டிற்குச்சாற்றி பிறகு கண்டுபட்டதில் எருக்களை பாதி ஈடுக்கி அதன்மேல் புளியம்பட்டை, அரசம்பட்டை, புரசம்பட்டை, இவைகளுள் ஏதாவது நான்றை பரப்பி அதன் மேல் தகட்டைவைத்து அதன்மேல் மூன்பட்டையைப்பரப்பி அதன் மேல் எருக்களை அடுக்கிப்புடமிட பஸ்மமாகும். குறிப்பு—துணியை மெல்லியதாகக்கீதித்துக் கைத்தகட்டின்மேல் இரண்டு அல்லது மூன்றுதடவை கற்றவும், சேங்கொட்டை என்னை என்பது நல்லெண்ணோபோல் சேங்கொட்டையிலிருந்து எடுப்பதாகும்; குறித் தைவமாக இறக்கிக்கொள்ளலாம். அதாவது தேவையான சேங்கொட்டைகளை இரண்டாக நறுக்கி ஓர்மண்பாளையில் போட்டு அந்த மண்பாளைக்கு அடியில் சிறிய துவாரங்கள் விட்டு பூரியில் பாளையின் அடிபாகத்திற்குச் செல்குத் தகுத் அளவில் குறிசெய்து அந்தக்குறியில் ஓர் பின்காண்வைத்து அதன்மேல் பாளையை வைத்து பூரிக்கு மேல் பாளையைச்சாற்றி எரு அடுக்கி நெருப்பிட அந்த நெருப்பு பாளையில் தாக்கி உள்ளிருக்கும் சேங்கொட்டைகளிலிருந்து தைவம் வழிந்து அது பாளையின் அடியிலிருக்கும் கண்கள் வழியாகப் பிங்காளில் இறங்கும், பிங்காளில் மண் விழாமல் ஈக்கிடுக்கிட்டுக்கொள்ள

வேண்டும், இந்த ஸன்னை வடதீசத்துக் கடைகளில் கிடைக்கும்.

(4) வேறு முறை—ஒர் மன் வானும் அல்லது சட்டியில் தேவையான வெள்வங்கத்தைப்போட்டு அடிப்பேற்றி அது உருகும்போது வெள்வங்கத்தின் எடைக்கு நான்கில் ஒருபங்கு அடியில்கண்ட சூர் னாத்தைப்போட்டு இரும்புகரண்டியால் கிளரிக்கொடுக்கவும், சூரண மாவது—புளியம்பட்டை அரசம்பட்டை இரண்டையும் சமயிடையாக எடுத்துப்பொடிசெய்து கொள்ளவேண்டும். ஷட் பொடியில் வங்கத்திற்கு நான்கில் ஒருபங்கு பொடி எடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக்கொள்வும். இவ்விதம் எட்டுமளிரி ஏரிக்கவும், அந்தப்பொடியை இந்த எட்டு மணி காலத்திற்கும் காலும்படி கொஞ்சம் கொஞ்சமாகப் போடவும்⁴ கால்மணிக்கு ஒருநூதடவையாக விட்டுவிட்டுப் போடவும், எட்டுமளிரி ஏரித்திற்கு அதைக்கல்வத்தை விட்டு சரிப்பைட தாளகம்சேர்த்து எலுமிக்கம்பழு ரஸத் தால் அரைக்கவும், பிறகு சிறியிலிலைகளாகத் தட்டிடக்காயவைத்து அகவில் இட்டு அகல்மூடி வாய்க்குச்சிலைமன் செய்து காயவைத்துக் கண்டுமிடவும். ஆற்னாற்கு எடுத்து அதன் எடையில் பத்தில் ஒரு பங்கு தாளகம் சேர்த்து முன்போல அனாத்து முன்போல பூட்டுமிடவும். இவ்விதம் பத்தாடுமிட பஸ்மாகும், குறிப்பு—இந்த நான்கு முறைகளில் முதல் முறையை நாம் செய்து பார்க்கவில்லை, மற்ற முறைகள் முழுவதும் சரியானாலுக்கேளே, “வங்கம்கெட்டால் பங்கம்” என்று உலகத்தில் ஒர் பழுமொழியுண்டு, அது மிகவும் நியாயமானதே, நன்றாகச்சுத்திசெய்து பிறகு சிழ்சொன்ன முறைகளில் வதாவது ஒரு முறைப்படி கொரித்து கிஸ்பய்மாக உபயோகிக்கலாம், இந்த முறைகளில் சூற்றமே கிடையாது, இந்தப்பஸ்மங்கள் சுத்த வெளுப்பாகவிராது, சுற்று பக்கலான வெளுப்பு நிறமாக விருக்கும், வங்கத்தின் குணங்கள்—கசப்பானது, உங்னம், பசையற்றது, கொஞ்சம் வாயுவைப் பிரகோபப்படுத்தும், பிரமேஹம், கபதோம், மேதன்னோம், சிருமிகள், இவைகளைப் போக்கும், நன்றாகச் சுத்தி செய்யாமலும், நன்றாக மடியாமலும், இருக்கும் வங்கம் பிரமேஹம் முதலிய சோய்களை உண்டிபண்ணும், மேலும் சூண்மம், ஹிருதயமோகம், சூலம், மூலம், காஸப், சுவாஸம், வாக்தி, இவைகளைச் செய்யும், இனி தருவங்கம் சொல்லப்படுகிறது, நெருப்பில் சிக்கிரம் உருகக்

கடியதும், மிகுந்த கனமுள்ளதும், வெட்டினால் கருப்பாகவும், பிரகாசமாயும், கூர்ந்தறமுள்ளதாகவும், வெளிபாகக்கில் கருப்பாகவும், இருக்கும் கருவங்கம் உயர்ந்தாகும், இனி இதன் சுத்தி சொல்லப் படுகிறது—கருவங்கத்தை உறுக்கி ஏருக்கம்பாலில் சாய்க்கவும், இவ்விதம் மூன்றுதடவை சாய்க்கச் சுத்தியாகும், சுத்திசெய்யும்பொழுது நாகம் சிறி அபாயம் விளைவிக்காமலிருப்பதற்காக நடு துவாரமுள்ள ஓர் கல்லீ (ஏந்திரமூடிபோன்ற) திரவபாத்திரத்தில் மூடி அந்த தூவாரத்தின் வழியாக கருவங்கத்தைச் சாய்க்கவும், இனி கருவங்க மாரணம் சொல்லப்படுகிறது, அரசம்பட்டை, புளியம்பட்டை, இந்த இரண்டையும் சமயெடையாக எடுத்து இடித்துப் பொடி செய்துகொள்ளவும், பிறகு தேவையான கருவங்கத்தை ஓர் மண் சட்டியில் பேய்டு உடுப்பெற்றி ஏரித்து அது உருகினவுடன் கருவங்கத்தின் எடைக்கு நிறங்கில் ஒருபங்கு மூன்பொடியை எடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டி இரும்புக்கரண்டியால் கிளி கிக்கொடிக்க னன்குமணிதோரத்தில் சிந்தூரமாகும், ஆறின பிறகு அதற்குச்சமயெடை மனோஞ்சிலீ சேர்த்து எலுமிச்சம்பழாஸ்மிட்டு அரைத்துச் சிறியபில்லைகளாகத்தட்டிக் காயவைத்து அகலில் இட்டு அகல்மூடி வாய்க்குச்சிலைமண்செய்து காயவைத்துக் கஜபுடமிடவும் ஆறினபிறகு எடுத்துக்கல்வத்தினிட்டு கருவங்கத்தின் எடையில் இருபதில் ஒருபங்கு மனோஞ்சிலீ சேர்த்து மூன்போலசெய்து மூன்போல புடமிடவும், இவ்விதம் உறுபத்புடமிட சிந்தூரமாகும், இது நிருத்த சிந்தூரமாகும். (2) வேறு முறை—மனோஞ்சிலீ, கந்தகம், கருவங்கத்தகடு, இவைகளைச்சமயெடையாக எடுத்து ஆடாதோடை ரண்டிட்டு அரைத்துப் பில்லைதட்டிக் கர்யவைத்து அகலில் இட்டு அகல்மூடி வாய்க்குச்சிலைமண்செய்து காயவைத்து கஜபுடமிடம், இவ்விதம் மூன்றுபுடமிட சிந்தூரமாகும், (3) வேறு முறை—கருவங்கத்திற்குச் சமயிடை மனோஞ்சிலீ எடுத்து வெற்றி லூசர்சார் விட்டரைத்து கருவங்கத் தகட்டிற்குப்பூசி அகலில் வைத்து அகல்மூடி வாய்க்குச்சிலைமண்செய்து காயவைத்துக் கஜபுடமிடவும், இவ்விதம் 32 புடமிட சிந்தூரமாகும். குறிப்பு— இங்குசொன்ன மூன்று முறைகளும் ஒழுங்கானவைகளே, கருவங்கத்தைத் தகடுத்திட்சுச் சிறாதுண்டுகளாகக் கத்தீத்துக்கொள்ளவும்,

இரண்டொரு புடங்களில் வெட்டையாகிறது, பிறகு தகடுகளில் தடவழுதியாத, அங்காலங்களில் எடைப்படி மனோசிலையை எடுத்து கருவங்கத்துடன் சேர்த்து அரைத்து பிஸ்லைத்ட்டவேண்டும், அது கப்புடமிழுவதில் அதிக குணம் கானுகிறதென்பதை ஏற்கனவே சொல்லியுள்ளோம், கருவங்கம் சிந்தூரமாவதே இயற்கையாகும், வெள்வங்கம் பஸ்மமாவதே இயற்கையாகும், கீழ்சொன்ன மூன்று முறைகளின்படி தயாரிக்கப்படும் சிந்தூரங்களில் குற்றம் கிடையாது நீர்ப்பயாம் உபயோகிக்கலாம்; இனி கருவங்கத்தின் குணங்கள் சொல்லப்படுகின்றன-மிக உஷ்ணமானது, பசையுள்ளது கசப்பானது, வாதகபங்கள் போம். பிரமேஹநோய்கள் போம், தண்ணீரி ஆஸ்ள குற்றங்களை விலக்கும், தீபனம், ஆமவாதம் நீக்கும், சுத்தி யில்லாத கருவங்கம் பிரமேஹப், சூழயம், காமாலை, ஆகிய இவைகளை உண்டிடும் ஆணும், ஆகவே சுத்திசெய்தீ பஸ்மம் செய்யவேண்டும்,

இனி உபதாதுக்கள் சொல்லப்படுகின்றன. உபதாதுக்களாவன—அப்பிரகம், மாசிகம், தாளகம், மனோசிலை, அஞ்சனக்கல், மயில்துத்தம், ரஸகம், என் ஏழுவிதங்களாகின்றன, அப்பிரகம்—இதன் வகைணம்—வெளுப்பு நிறத்தை பிரகம் என்றும், சிகப்பு நிறத்தை தர்த்தம் என்றும், மன்சள் நிறத்தை நரகம் என்றும், கருப்பு நிறத்தை வஜ்ரம் என்றும் சொல்லுகின்றனர். தண வில் போட்டால் இதழ் இதழாகப்போகுமாகில் அது பிரகமாம், தண வில்போட்டால் தவக்கிளோலை சப்தம் செய்வது தர்துமாம், தண வில்போட்டால்பாம்புபோலசிறுவது நரகமாம், தண வில் போட்டால் ஒருவித மாறுபாடின்றி இருப்பதுவஜ்ரப்ரகமெனப்படும், இவற்றுள் பிரகத்தால் குஷ்டமும், தர்துஶத்தால் மரணமும். நரகத்தால் பவுக் தறமும், வஜ்ராப்பிரகத்தால் சகல ரோக நினிருத்தியும் உண்டாகும், குறிப்பு—நூல்களில் இவ்விதம் காணப்பட்டபோதிலும் தத்தாலும் வெளுப்பு, கருப்பு, எந்த நிறங்கள் மாத்திரம் காணப்படுகின்றன. கருப்பு நிறமான அப்பிரகம் கிருஷ்ணப்பிரகம் எனப்படும் ஆனால் கருப்பு நிறத்தைமாத்திரம் கவனிப்பது போதாது, அதைத் தணவில்போட்டு துருத்திகொண்டு ஊதினால் அதிலிருந்து இதழ்கள் வெளிப்படக்கூடாது. கல்மாதிரி அப்படியே இருக்க

வேண்டும், இதுதான் வஜ்ராப்பிரகமெனப்படும், பரீஸ்காலைசெய்து எடுத்துக்கொள்ளவேண்டும், இனிஇதன் சுத்திமுறை சொல்லப்படுகிறது. வஜ்ராப்பிரகத்தைத் தணவில் ஊதிகாடியில் அல்லதுகழுநில் தோய்க்கவும், இவ்விதம் ஏழுதடவைசெய்ய அப்பிரகம் சுத்தியாகும், இவ்விதமே கோழுத்திரம், திரிபலை கஷாயம், அல்லது பசும்பாவில் செய்யலாம். சுத்தியாகும்' வேறுமுறை சுத்தி—முன்போல அப்பிரகத்தைக்காய்ச்சிப் பாவில் தோய்க்கவும், பிறகு அதை உரவில் போட்டு இடித்துச்சூர்ணம் செப்து சிறுக்கீரா ரஸம் அல்லது கஷா யத்தாலும், எனுமிக்கம்பழ ரஸத்தாலும் 24 மணிகாலம் ஊற்றைவக் கச்சுத்தியாகும், இனி தான்யாப்ரகமுறை சொல்லப்படுகிறது— இவ்விதம் தயாரித்த அப்பிரகத்தை உரவில் இடித்துப்பொடிசெய்து அதன் அளவில் நான்கில் ஒருபஞ்சு நெல்லைக்கலங்கு ஓர் கம்பவியில் தளர்த்தியாகக்கட்டி மூன்றுநாள் அப்படியே தண்ணீரில் ஊற்றைவக்கவும், பிறகு அதை எடுத்து அந்தத்தண்ணீரிலேயே அப்படியே அந்த முடிச்சடன் இரு கைகளாலும் தேய்க்க உள்ளிருக்கும் அப்பிரகம் சிறு மணால்போல நீரில் இறங்கும், நீரை வந்தது அப்பிரகத்தூளை எடுத்துக்கொள்ளவும், இதற்கு தான்யாப்பிரகமெனப் பெயர், இதையே அடியிற்கண்ட விதமாகச் சிக்தூரம் செய்யவேண்டும். இனி அப்பிரகமாரணம் சொல்லப்படுகிறது—இந்த தான்யாப்பிரகத்தை வெப்பியில் உலர்த்திக்கொள்ளவேண்டும், பிறகு கல்வக்திலிட்டு எருக்கம்பால்விட்டு அரைக்கவும் (அரைப்பதில்கான் விசேஷமிருக்கிறது, அதிக நாழிகை அரைத்து வெண்ணேபாலச் செய்வதில் குணம் மிகுந்திருக்கிறது.) பிறகு பில்லைத்தட்டிக் காயவைத்து அந்த பில்லைகளை எருக்கம்பழுப்பில் பரப்பிச்சுற்றி அகலில் வைத்து அகல்முடி வய்க்குச்சீலைமண்செய்து காயவைத்துக்கஜபுடமிடவும், இவ்விதம் ஏழுபுடமிடவும், பிறகு ஆலம்விழுதைக்கஷாயமிட்டு அந்தக்கஷாயம் விட்டரைத்து முன்போல மூன்று புடமிடவும், இவ்விதம் மொத்தம் பத்துபுடமிடவும், இவ்விதம் தயாரித்த சிக்தூரத்தைச் சமையெட்ட நெய்யுடன் சேர்த்து ஓர் இரும்பு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பேற்றி ஏரித்து இரும்புக்கரண்டியால் கெளி நெய்மடிக்கவுடன் எடுத்துக்கொள்ளவும். குறிப்பு—இவ்விதம் செய்வ

தற்கு ‘அமிருதீகரணம்’ எனப்பெயர், இவ்விதம் செய்வதால் சிக்தாரத்திலிருக்கும் சுவல்ப தோஷங்களும் நீங்கி உயர்ந்த நல்லது மும் அதிகப்படுகின்றது, அயச்சிக்தாரத்தையும் இவ்விதம் செய்வதனால், மற்றவைகளில் சொல்லப்படவில்லை, இந்த சிக்தாரம் நல்ல சிக்பாக இருக்காது, அப்பிரகம் சிக்தாரிப்பதே இயற்கை, அனுல் ஏருக்கம்பாலுடன் சேர்த்துப் புடம்போட்டால் எந்த வஸ்து வும் சிவப்பதில்லை, நல்ல வெளுப்பாகவும் இராமல் சிக்பும் வெளுப்பும் கலக்க நிறமாக இருக்கும். (2) மறுமுறை பஸ்மீசீ—தானியாப்பிரகத்தை ஏருக்கம்பாலாவது அல்லது ஏருக்கு வேர்க்கஷாயத் தாலாவது அரைத்து முன்பொல ஏழுபுடமிடப்பஸ்மீகுர். (3) மறுமுறை—தான்பாப்ரகத்தை சிறுக்கீசை ரஸம், வாழூக்கிழங்கு, நீர், கோலாரக்கிழங்குக்கஷாயம், வெங்காரஜவர், அதிருஞ்சிதீவர் கஷாயம், இவற்றில் வகைக்கு 12 கஜபுடமிடவும், பிறகு பொன்னுங்காணி, கரிப்பான் இவைகளின் ரசம், திரிப்பீசை கஷாயம், இவைகளால் வகைக்கு ஏழுகஜபுடமிடவும், ஆக மொத்தம் 105 கஜபுடமிடவும், ஒவ்வொரு புடத்திலும் அப்பிரகத்தின் எடைக்குச் சமயிகை கந்தகம் சேர்த்துக்கொள்ளவும், அதாவது ஸங்ககத்தையும் அப்பிரகத்தையும் சேர்த்து முன்சொன்ன வரிசைப்படி ரஸம் அல்லது கஷாயம் விட்டு அரைத்து பில்லைத்தட்டுக் காயவைக்குத் து அகலில் வளர்த்து அகல்மூடி வாய்க்குச்சிலைமண் செய்து காயவைக்குத் தட்டு சஜபுடமிட மிடவும், இது உயர்ந்தமுறை, இந்த முறைப்படியே காம் சப்பிரகம் தயார்செய்வது வழக்கம், நல்ல சிக்பாக இருக்கும், பல்லிநயக்களைக் கேழ்க்கும். (4) மறுமுறை—சும்பால், ஆட்டுப்பால், ஸ்திரீகளின் பால், குமரிச்சார், யானைமுத்திரம், மணிதர் முத்திரம், ஆலம்விமுக கஷாயம், கரிப்பான் ரசம், வெள்ளாட்டி ரத்தம், இவைகளில் அரைத்து வகைக்கு 11 கஜபுடமிட அருணன்போலச் சிக்தாராகும். குறிப்பு—ஆட்டு ரகத்தத்தில் ஆட்சூமிருப்பவர்கள் அதை விட்டு மற்றவைகளில் அரைத்துப் புடமிடலாம். (5) மறுமுறை—தானியாப்ரகத்தைக் கோரக்கிழங்குக்கஷாயத்தால் அரைத்து மூன்று புடமிடவும், வெள்ளாச்சாரணாத்தி கஷாயத்தால் மூன்று புடமும், ஆலாரவேர் கஷாயம், வெற்றிலைச்சார், கெய், பால், இவைகளால் தணித்துக்கணி மூன்றுபுடமும், பிறகு ஆலம்விமுது கஷாயம், நிலப்பனைக் கிழங்கு கஷாயம், / சிறுகெரிஞ்சில் கஷாயம், பூனைக்

காலைத் தூரங்கள், வாழைக்கிழங்கு ரஸம், நீர்முனிலேவர்கஷாயம் இவைகளால் தனித்தனி மூன்றுபடிமும், பிறகு பசும்பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஜலம், இவைகளால் தனித்தனி ஒரு படிமும் ஆக மொத்தம் 41 கஜபடமிடச் சிந்தூரமாகும். (6) மறு முறை—ஒருபங்குதான்யாப்ரகமும் இருபங்கு வெங்காரமும் சேர்த் து ஜலமில்லாமல் அரைத்து ஓர் குகையில்லைத்து தீவிராக்னியில் ணதி ஆறினபிறகு எடுத்துப்பொடிசெய்து உபயோகிக்கவும், இது வெளுப்பாகவிருக்கும், இங்கு சொல்லியுள்ள ஆறு முறைகளும் சரி யானவைகளே, முதல்முறை இலகுவானது, கடைசிமுறை குணகுறைவானது, கடைசிமுறை நீங்கலாக மற்றவைகள் சில நல்லசிகப் பாகவும் சில வெண்மைகளந்த சிகப்பாகவும் இருக்கும், இனி அப்பிரகத்தின் குணம் சொல்லப்படுகிறது—தளுக்கின்றி பஸ்மம் ஆன அப்பிரகம் மிகவும் உயர்ந்தது, ரஸாயனமாகும், தளுக்கிருக்கால் புலி மயிரை உட்கொண்டால் எவ்விதம் மரணத்தை விளைவிக்குமோ அவ்விதமே இது மரணத்தைக் கொடுக்கும், திரிபலைகஷாயம், பசு நெய், அப்பிரகச்சிந்தூரம், இவைகளை முறையே 16, 6, 8, என்ற அளவில் எடுத்து அதாவது அப்பிரகசிந்தூரம் எட்டு தோலா, திரிபலைகஷாயம் 16 தோலா, பசு நெய் ஆறுதோலா: எடுத்து ஓர் இரும்பு சட்டியில் போட்டு மந்தாக்னியாக ஏரித்து கஷாயமும் நெய்யும் சண்டினபிறகு எடுத்துக்கொள்ளவும், இதற்கு “அமிருதிகரணம்” எனப்பெயர், இரண்டு குண்றுமணியிலை அப்பிரகச்சிந்தூரத்தை வாய்விளக்கம், திரிகடு, இவைகளைப் பொடிசெய்து அந்தப்பொடியில் அரைக்கால் தோலா எடுத்து அதில்லைத்து நெய் விட்டுக் குழுத்துச் சாப்பிட கூடியம், பான்டு, கிரஹனீ, சூலம், ஆம்நோய், வயிற்றுநோய், சவால்நோய், பிரமேஹநோய், அரோசகர், காஸம், அக்னிமந்தம், இது முதலிய சகலனோய்களும் போம், அப்பிரகத்தைப் பரவுத்தியின் தேஜஸ் என்பர். இது அமிருதம் போன்றது, வாதபித்தலூரம், கூடியம்போம், மூளையை வலுப்படுத்தும், மூப்பு மாறும், தாதுபுஷ்டி, ஆயுள், இவைகளை விருத்திசெய்யும், பலத்தைக்கொடுக்கும், பசையுள்ளது, ருசியைக்கொடுக்கும், பெம் தணி யும், தீபணம் செய்யும், குளிர்ச்சிபானது, தகுஞ் தாலூகானங்களில்

கொடுக்கப்பட நேர்ய்கள் தீரும், ரஸத்தை தப் பந்தப்படுத்தும் (ஜரணமுறையால்), அப்பிரகம் சேவிப்பவர்கள் அடியில்கண்டவை களை விலக்கவேண்டும். அவை யாவன—உப்பு, புளிப்பு, பாசிப் பயறு துவரை முதலியன், இலந்தை, வெள்ளரிக்காய், பாகல், கத்தரி, முங்கில்கு றுத்து, நல்லெண்ணை ஆகிய இவைகள். இனி அப்பிரகத்திற்கு அனுபானங்கள் கூறப்படுகின்றன. (1) மஞ்சள் திப்பிலி, இவைகளைச் சமயிடையாக எடுத்துப் பொடிசெய்து அந்தப்பொடியில் கால்தோலாவரை எடுத்துத் தேண்ணிட்டுக்குழழத்து அப்பிரகத்தைச் சாப்பிட இருபது பிரமேஹங்களும் போம். (2) அப்பிரகத்தைக் தங்கிக்கூரத்துடன் சேர்த்துச்சாப்பிட கூடிய ரோகம் போம். (3) வெள்ளி, கங்கம், அப்பிரகர், இவைகளைச் சேர்த்துச்சாப்பிட தாதுபுஷ்டி யுண்டாகும் (4) கடுக்காய்பொடி, வெல்லம், இவைகளுடனும் அல்லது ஏலப்பொடி சர்க்கரை இவைகளுடனும் சேர்த்துச்சாப்பிட ரக்தயித்தம் போம் (5) திரிகுடு, திரிபலை, சதுர்ஜாதம், சர்க்கரை, சர்க்கரைநீங்கலாகமற்றவைகளைஇடித் துவல்திரகாயம் செய்துகொள்ளவும்) இவைகளுடன் தேனில் சாப்பிட கூடியம், மூலம், பாண்டி, இவைகள் போம் (5) சிந்தில் சர்க்கரை, கல்கண்டி, இவைகளுடன் சாப்பிடப் பிரமேஹங்கள் போம் (7) ஏலம், சிறுநெரிஞ்சில்முள் அல்லது வேர், கீழ்வாய்நெல்லிலேவர் இவைகளின்பொடி, சர்க்கரை, இவைகளுடன் நெய் அல்லது பாலில் கலந்து காலையில்சாப்பிட பிரமேஹங்கள், சீர்ச்சருக்கு, இவை போம் (8) திப்பிலிப்பொடியுடன் தேனில் கொள்ள திருக்கிருப்பு, பழுழயகாய்ச்சல் இவை போம் (9) திரிபலைப்பொடியுடன் தேனில் கொள்ள கண்பார்வை உண்டாகும்! (10) மருள்கீழங்கு பொடியுடன் சாப்பிட விரணங்கள் போம் (11) மொதக்கன் கிழங்குப்பொடியுடன் பாலில்கொள்ள பலசிருத்தியுண்டாகும் (11) சேங்கொட்டை சூர்ணத்தடன் கொள்ள மூலநோய் நீங்கும் (12) சுக்கு, சாதாகோஷ்டம், சிறுதேக்கு அமுக்கரா, இவைகளைப்பொடி செய்து அதோடு தேனில்கொள்ள வாதநோய் விலகும் (13) சதுர்ஜாதப்பொடி, சர்க்கரை, இவைகளுடன்கொள்ள பித்தநோய் போம் (14) கட்பலம், திப்பிலி, இவைகளின் பொடியுடன் தேனில்கலந்து

கொள்ள கபனோய் போம் (15) சத்திச்சாரம், யலரஷாரத்துடன் கொள்ள அக்னிபலமுன்டாம், மேலும் மூக்கிராகாதம், மூத்கிர கிருச்சிரம், கல்லடைப்பு, இவைகளும் போம் (16) கஞ்சாத்தழை கஷாயத்துடன் சாப்பிட வீரியம் ஸ்தம் சிக்கும் (17) கிராம்புப் பொடியுடன் தேளில்கொள்ள தாதுவிருத்தி யுண்டாம் (18) பசம் பாலில் சர்க்கரை சேர்த்து அந்த அனுபானத்தில் கொள்ள வித்த ரோகம் சமிக்கும் விதிப்படி அப்பிரகச்சிந்தாரத்தை தகுந்த பக்கியத்துடன் சாப்பிட நரை, மூப்பு, முதலியண கழிந்து நூறு வருஷங்கள் வாழுமாம். ஜராமரணங்களை விலக்குவதில் அப்பிரகத்தைவிட உயர்ந்தது ஒன்றுமில்லை. இப்பொழுது சொன்ன அனுபானங்கள் ஆபிரம் புடம்போட்ட அப்பிரகக்திற்கு என்று கொள்ளவேண்டும் குறிப்பு—ஆயிரம் புடம்போடுவது மிகவும் சிலருக்கியமானதே. அனால் அது மிகவும் சிரமசாத்தியம். நூறு புடம்போடுவததான் தத்காலம் வழக்கத்தில் இருக்கிறது முன்கொண்ண (18) அனுபானங்களில் சேந்தொட்டை அனுபானம், கஞ்சாக்கஷாய அனுபானம் ஆக இந்த இரண்டு அனுபானத்தையும் தள்ளிவிட்டு மற்றவைகளைத்தாராளமாக உபயோகிக்கலாம்; வைதயலுக்குப் புகழ்வேண்டுமானால் தப்பரகசிந்தாரம் உயர்ந்ததாகக் கைவசம் இருக்கவேண்டும், தீராத நோய்கள் பல இதனால் குணமாகின்றது, விசேஷவித்து ஆங்கில வைதயம் பிரபலமாகவிருக்கும் தக்காலத்தில் அப்பிரகச்சிந்தாரம் இல்லாமல் சௌதேசவைத்திபர்கள் பரதேச வைத்திபத்துடன் போட்டியிட முடியாதென்பதே நமது அபிப்பிராயம், இனி இரண்டாவது உபதாதுவான மாக்ஷிகம் சொல்லப்படுகிறது, மாக்ஷிகம் என்பது இருவகையாகும், சவர்ணமாக்ஷிகம், வென்றிமாக்ஷிகம், என இருவகைப்படும், அவற்றுள்ளகவர்ணமாக்ஷிகம்—தக்காலிறத்துடனும், காத்தும், பளபளப்பாகவும், சொஞ்சம் கருப்பு கிறத்துடனும். உரைத்தால் தங்கம்போன்ற கோட்டுடனும் இருப்பது உயர்ந்த சவர்ணமாக்ஷிகமாகும். இது சுத்தம் செய்யப்படாவிட்டால் கண்பார்வைபோம், குஷ்டம், கஷைம், கிருமிகள், இவைகளைச்செய்யும், ஆகவே இதைச்சுத்திசெப்பவேண்டியது அவசியமாகும். இதன் சுத்தி-மாக்ஷிகம் முத்திருஷ்மை இங்குப்பு, ஒருபங்கு எடுத்து எலுமிச்சம்பழரஸம் தீவித்து கொம்மட்டி மரத்தீவரஸம் விட்டு எரித்து

ரஸம் சண்டன பிறகு களரிக்கொடுக்க பாத்திரம் அடிக்கப்பாக ஆகும் சமயத்தில் எடுத்துவிடவும் சுத்தியாகும். குறிப்பு—ஸ்வர்ண மாக்ஷிகத்தை உரவில்போட்டு இந்தத்து வஸ்திரகாயம் செய்துகொள்ளவும், இந்தப்பொடி மூன்றுதோலா எடையானால்ஒரு தோலாயிடை இந்துப்பைப் பொடிசெய்துகொள்ளவும், பிறகு ஓர் இரும்புப்பாத்தி ரத்தில் எலுமிச்சம்பழரஸம் விடவும், ரஸத்திற்கு அளவுக்கெடையாது பொடி நன்றாக முழுகும்படியிருந்தால் போதுமானது, சற்று ஏற்றதாழ்வாக இருந்தாலும் பாதகமில்லை. அந்த ரசத்தில் இந்துப்பையும் ஸ்வர்ணமாக்ஷிகப்பொடியையும் போடவும், எரித்துவர ரஸம் வற்றும், பிறகும் எரித்துக்களரிக்கொடுக்க இரும்பு பாத்திரத்தின் அடிபாகம் சிவந்தால் எடுத்துவிடவும், இதுவே சுத்தி. மறுமுறை சுத்தி—விளக்கெண்ணை, கொம்மட்டி மாதளை ரஸம் இவைகளிலும் சுவர்ணமாக்ஷிகம் சுத்தி அடைகிறது. அதாவது விளக்கெண்ணை அல்லது ஆமணக்கு எண்ணையால் அரைத்துப்படுமிட வேண்டும். கொம்மட்டி மாதளைச்சாறுவிட்டு இரண்டு நாழிகை எரிக்கச்சத்தியாகும், வாழைமுக்கிழங்கு ரஸத்தில் இரண்டு நாழிகைளரிக்கச்சத்தியாகும். சுவர்ணமாக்ஷிகத்தைக்காய்ச்சி திரிபலைக்கஷையத்தில் கோய்க்கச்சத்தியாம், வேறு சுத்தி-அகத்திக்கீரச்சார் எடுத்து அதைக் கொண்டு முருங்கைவேரை அரைத்து அதைக்கலைசமக்கட்டிப் புடமிடச்சத்தியாகும். எலுமிச்சம்பழ ரசத்திலும் சுத்தியாகும், இனி சுவர்ணமாக்ஷிகமாரணம் செயல்லப்படுகிறது—(1) சுத்தமான சுவர்ணமாக்ஷிகத்தை எடுத்து அதன் எடையில் நான்கெல் ஒரு பங்குகள்தகம் தீசுத்து ஆமணக்கெண்ணையிட்டு அரைத்து பில்லைத்தட்டி அகலில் வைக்கு அகல்மூடி வாய்க்குச்சிலைமண்செய்து கரயவைத்துக்கைப்புடமிடவும், கஜட்டத்தில் குழியில் பாதியளவு எருக்களை அடுக்கிப் பிறகு உமி அல்லது கருக்காய்போட்டு பரப்பி அதன் நடுவில் அகலை வைத்து சுதன்மேலும் நீடி உமிகொண்டு பரப்பி அதன்மேல் குருநிறைய எருக்களை அடுக்கிப் புடமிடவும், ஆறுவிட்டு எடுக்க கிந்தாரமாகும். குறிப்பு—நல்ல சிகப்புநிறமாக இருக்காது. (2) வேறு முறை—வெள்ளாட்டு முத்திரம், நல்லெண்ணை, கொள் கஷையம், மோர், இந்த நான்கில் எதரூபாடு வைக்க அதை அடிப்படை தட்டி மூன்போல் அகலில்வைத்து கூற வேண்டும் சிந்தாரமாகும்.

Blood Pressure (பத்திராசிபர்)

சென்ற சக்கிரியையில் தத்காலம் நவீனமாக வழக்கப்படும் ‘ஸ்ட்ரீஷன்’ என்ற நோயே முற்காலத்தில் “தமனீப்ரதிசயம்” என்ற பெயருடன் வழக்கத்திலிருந்தாகத் தெரிகிறது என்று கூறி நேரும். அதைப்பற்றிய விவரங்களையும் சிகித்தசைகளையும் இங்கு விமர்சிப்போம். சுதேசவைத்தியர்கள் நாடிபரீஸ்கூத்யால் இந்நோயை அறிந்துகொள்ள முடியும், இந்நோயில் ஹி நுகயம் இயற்கைக்கு மீறி வேலைசெய்யவேண்டியிருப்பதால் அதையொட்டி நாடிகளைத்தும் படபடப்படுவதும் இருக்கும். ஆகவே சற்று அனுபவமுள்ளவர்கள் நாடிக்கியால் நோயின் பலாபலத்தை அறிபழுதியும், இந்நோயில் ஏவரி லக்ஷணங்களுள் முக்கியமானவை தலை கிருகிருப்பு, பலக்குறைவு, படபடப்ப, ஆகிய இவையாகும், நாடி இயற்கையிலிருந்து தலை கிருகிருப்பு மாத்திரம் இருக்குமாகில் அது பித்தப்பிரகோபத்தால் உண்டாகும், ‘பிரமம்’, என்ற நோயாகும், அல்லது வாதப்பிரகோபத்தால் காணும் “சிரோப்ரமணவாதம்” ஆகும். ஆகவே விருகிருப்பு மாத்திரம்கண்டு ஸ்ட்ரீஸ் எனக்கொள்ளலாகாது. ஆங்கிலவைத்தியர்கள் உபயோகிக்கும் நூகனக்கருவியைக்கொண்டு பரிசுத்தம் வியாதியின் தன்மையை உணரலாம், இந்தப்பிரஷன் இருஷிதமாக இருக்கின்றது. அதாவது ஹி நுகயம் சருங்கும்பொழுது ஓர் அளவு பிரஷருடன் சுருங்குகின்றது, சிரியும்பொழுதும் ஓர் தளவு பிரஷருடன் ஸிரிகின்றது, இவ்விருஷித பிரஷர்களும் வயதையொட்டி இயற்கையாகவே மாறுபடுகின்றன, இவ்வித மாறுபாட்டை இயற்கைபெனக் கூறலாது மேபொழிப அதன் காரணத்தை விளக்கமுடியவில்லை, இம்மாறுபாடுகள் இயற்கையாவதுபற்றி இவை வியாதிக்கு அறிகுறிச்சாகமாட்டா, இம்மாறுபாடுகளாவன—
சுருங்கும் பிரஷர் விரியும் பிரஷர்.

20 வயதுமுதல் 40 வரை 112 முதல் 125 வரை 65 முதல் 70 வரை

40	“	60	“	125	“	135	“	80	“	85	“
60	“	80	“	135	“	165	“	85	“	90	“

இதற்கு அதிகப்படில் அது வியாதிக்கு அறிகுறிபாம், இந்நோய் வயதின் பிற்பகுதியிலேயே அநேகமாகக் காணப்படுகின்றது, அந்த வயது இயற்கையில் வாயு அதிகரித்து நிற்கும் காலமாகும். ஆகவே ரக்தக்குழாய்கள் வாதாதிக்யத்தால் அதன் இயற்கையை நெகிழும் தன்மையை இழுக்க ஆரம்பிக்கின்றன, அதற்கு அனு குணமாக கபும் ஏகதேசப்பிரகோபத்தை யடைந்து விரைத்திருக்கும் ரக்தக்குழாய்களில் பூசிக்கொண்டு அதன் நெகிழும் தன்மையை மிகவும் கெடுக்க வேதுவாகின்றது, ஆகவே இந்நோய் கபநோய்களில் ஒன்றுக் தால்களில் காணப்பட்டபோதிலும் வாதசம்பந்தமும் பெற்று “திடீதோஷம்” என கிணைக்கும்படி இருக்கின்றது, ஆகவே இந்த ரோகத்தில் கபவாதஹுரமான சிகித்தை ஹேத விபர்யஸ்த சிகித்தச

யாகும், குழாய்களிலுள்ள தடை நீங்கி ரக்த ஓட்டம் தடையின்றி இருக்குமாலில் ஹிருதயமும் சாதாரண நிலைமைக்கு வரலேற்றுவாரும், சூதாத்ரரோகங்களில் சிகித்சை தனியாக நூல்களில் கொட்டப்பட்டில்லை, ஆனால் நூல்களில் சொல்லப்பட்டுள்ள மருந்து வரும் கூத்ரரோகங்களில் மிகுந்த நண்மைபைச் செய்கின்றன தமனீப்ரதிசையம் என்ற பிரகிருதனோயில் குறிப்பாக மருந்துகளை நாம் சொல்ல முடியவில்லை, எனெனில் இந்தோய்க்கு இலக்கானவர்கள் பெரும்பாலும் ஆக்கில வைத்தியக்கின்ஸ் சிகித்சை பெறுகின்றனர், இது கைசிடப்பட்டவர்களைச் சீடுசைவத்ய சிகித்சைக்கு வருகின்றனர், இந்திலைகாவயில் சுதீசு மருந்துகளின் உபயோகத்தை மதிப்பிடுமுடியாமல் போய்விடுகின்றது, உறுதியாக சொல்லமுடியானிட்டாலும் அடியில்கண்ட சிகித்சைமுறை உபயோகமுள்ளதாகக் காணப்படுகின்றது, நமது அனுபவத்தில் நோயாளிக்குத் திரவஞ்சுபமான ஆகாரத்தைக்கீட்டு குறைந்த அளவில் திரவமில்லாத ஆகாரமே பலனுள்ளதாகக் காணப்படுகிறது, ஏற்கனவே துர்பலமாகவரும் ஹிருதயத்திற்கு சுதிக்கவல்லை கொடுக்காமலிருப்பது அவசியமாகும், திரவ ஆகாரம் உட்கொண்டால் அது ஹிருதயத்திற்கு அதிகவைக்கீட்டு கொடுத்து கூத்தோமாகுபடிசெய்கிறது, வே அதிக திரவமில்லாத ஆகாரம் அல்ல அளவில் உட்கொள்வது நலம், ஸ்ரோதஸ்ஸாக்களில் தடை நீங்க மிருது விரோத கொடுத்துவரவேண்டும், மிருது விரேசனங்களில் சரக்கொண்ட டவி அனுபவத்தில் அதிக பலமுள்ளதாக விருக்கின்றது, ஆயா அல்லது களைப்புவருந்படியான எந்த வேலையும் கூடாது, மருங்களில் முக்கியமாக “பலாதைலப்” உள்ளுக்கு அரை அவுண்ச வீல் தினம் காலை ஒரு வேளை கொடுக்கலாம், இதில் குணம் மிகுந்தானப்படுகிறது, இது வாதகபழந்ரமாகவும் ரக்தக்குழாய்களுமிருந்துதான்மை யளிக்கக்கூடியதாகவும் காணப்படுகிறது, இது அசித்தபடியாக “யோகராஜதுக்கலு” உபடேபாகமாகின்றது, சுகதாததில் செல்லியபடி தயாரித்துக்கொள்ளவேண்டும், காலைபலாதைலமும் தாய்க்காலத்தில் யோகராஜக்கலும் உபயோகவரலாம், ஆனால் காலை ஒரு அவுண்ச உபயோகத்துவரவேண்டும், இவ்னி யாதிக்கு specific கண்டுபிடிப்பது கடினமல்லவென்பதே நம் அபிப்பிரா அதற்கு வேண்டிய வசதிகள் கிடைக்கப்பெறுத்துடன் முக்கிய நோயாளிகள் - சரியான நிலைமையில் சிகித்சை பெற்றுக்கொள்ள துர்பலமாக விருப்பது பெறுவதுமையாகி விடுகின்றது.

